

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

மனித வளங்களை அபிவிருத்தி செய்யும் இலங்கை தேசிய சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டம் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளினதும் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் தேசிய சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, தேசிய சபை தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது சபையை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

தேசிய சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் தேசிய சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதிகாரசபை அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புகள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்தும் நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுவதை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி அதிகாரசபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு அதிகாரசபைக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல்.

பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் அதிகாரசபையின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஓட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- தேசிய சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- தேசிய சபையின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் அதிகாரசபை இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

உரிய நியமனங்களுடனான தொடர்புடன் இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை பொதுத் துறை கணக்கீட்டு நியமம் 7 இன் 49 ஆம் பந்தியின் பிரகாரம் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரண விடயத்தில் மீள் மதிப்பீடு செய்யும் போது அந்த சொத்துக்களுக்கு உரியதான ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரண வகுப்புக்கள் முழுமையாக மீள் மதிப்பீடு செய்ய வேண்டி இருந்த போதிலும் சபையினால்	சகல வாகனங்களையும் மீள் மதிப்பீடு செய்வதற்காக அனுப்பப்பட்ட போதும் மேற்குறிப்பிடப்பட்ட கெப் வண்டி ஓட்ட நிலைமையில் காணப்படாதிருந்தமையால் மதிப்பீட்டுப் பெறுமதி வழங்கப்படவில்லை.	இலங்கை பொதுத் துறை கணக்கீட்டு நியமங்களின் பிரகாரம் சொத்துக்கள் மீள் மதிப்பீடு செய்யப்படும் போது மொத்த சொத்து வகுப்புக்களும் மீள்மதிப்பீடு செய்யப்படல் வேண்டும்.

மோட்டார் வாகனங்கள் மீள் மதிப்பீடு செய்யும் போது ரூபா 2,739,500 கிரயமான மோட்டார் வண்டி மீள் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

(ஆ) இலங்கை பொதுத் துறை கணக்கீட்டு நியமம் 07 இன் 65 ஆம் பந்தியின் பிரகாரம் நடைமுறையல்லாச் சொத்துக்களின் பயன்தரு ஆயுட்காலம் வருடாந்தம் மதிப்பீடு செய்யப்படாமையின் காரணமாக கிரயம் ரூபா 1,189,567 ஆன கணனி மென்பொருள் முழுமையாக பெறுமானத் தேய்வு செய்யப்பட்டிருந்த போதும் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகின்றது. அதில் உள்ள மதிப்பீடு செய்யப்பட்ட வழக்கள் இலங்கை பொதுத் துறை கணக்கீட்டு நியமம் 03 இன் பிரகாரம் மீள் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

2025 ஆம் ஆண்டில் கணனி மென்பொருள் பெறுமதி மீண்டும் மதிப்பீடு செய்து கணக்கீடு செய்வதற்கு குறிப்பிட்டுக் கொள்கின்றோம்.

இலங்கை பொதுத் துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க சொத்துக்களின் பயன்தரு ஆயுட்காலம் வருடாந்தம் மதிப்பீடு செய்யப்பட்டு கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களத்தால் மோட்டார் வாகனக் காப்புறுதி செய்வதற்குரிய 2024 திசெம்பர் மாதத்தின் போது வழங்கப்பட்டிருந்த மதிப்பீட்டு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தேறிய பெறுமதி ரூபா 18,804,515 ஆன மோட்டார் வாகனங்கள் ரூபா 31,800,000 தொகையில் மீள் மதிப்பீடு மேற்கொண்டதாகக் கருதி கணக்கு வைக்கப்பட்டதன் காரணமாக மீள்மதிப்பீட்டு ஒதுக்கம் மற்றும் மோட்டார் வாகனக் கிரயம் ரூபா 12,995,485 இனால் அதிகரித்து நிதிக் கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டிருந்தது.	மீள் மதிப்பீடு செய்யும் நோக்கம் சந்தைப் பெறுமதியில் சொத்துக்களை சீராக்குகின்றமையால் மோட்டார் வாகன காப்புறுதி செய்வதற்கு உரிய மதிப்பீட்டு அறிக்கைகளில் மோட்டார் வாகனங்களின் சந்தைப் பெறுமதி நிதிக் கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டுள்ளது.	மோட்டார் வாகனங்களை காப்புறுதி செய்வதற்குரியதாக பெறப்பட்ட மதிப்பீட்டு அறிக்கை மீள் மதிப்பீடு செய்வதற்காக பயன்படுத்த முடியாது இருந்ததுடன் வாகனங்களின் மீள் மதிப்பீடு சரியாக மேற்கொண்டு கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டின் போது வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காக செலவிடப்பட்ட ரூபா 1,341,400 மூலதனமாக்கப்பட்டு அதற்குரிய பெறுமானத் தேய்வு ஒதுக்கமாக ரூபா 52,496 கணக்கீடு செய்யப்பட்டதன் காரணமாக ஆண்டின் பற்றாக்குறை மற்றும் நிலையான சொத்துக்கள் ரூபா 1,288,904 இனால் குறையே	இந்த வாகன பழுதுபார்த்தல் மூலம் சில ஆண்டுகளுக்கு நலன்கள் காணப்படுகின்ற மற்றும் வாகனத்தின் மதிப்பீடு செய்யப்பட்ட சந்தைப் பெறுமதி அதிகரிக்கின்ற மூலதன வடிவத்தில் உள்ள செலவினங்கள் ஆனமையால் மூலதனமாக்கப்பட்டிருந்தது.	செலவின வகைப்படுத்தல் சரியாக இனங்கண்டு கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

குறைத்தும், அதிகரித்தும்
நிதிக்கூற்றுக்களில்
காண்பிக்கப்பட்டிருந்தது.

(இ) மீளாய்வாண்டின் போது 2023 ஆம் ஆண்டின் காசு காசு உட்பாய்ச்சல் பணமாக்கப்பட்டிருந்த ரூபா மற்றும் காசுக்கு காசுப் பாய்ச்சல் 10,000,000 பெறுமதியான நிலையான சமமானவைகளின் கீழ் இந்த கூற்றில் சரியாகக் வைப்புக்கள் காசுப் பாய்ச்சல் நிலையான வைப்புக்கள் காண்பிக்கப்பட்டதுடன் இந்த வேண்டும். கூற்றில் முதலீட்டு செயற்பாடுகளில் காசு மற்றும் காசு உட்பாய்ச்சலாக காண்பிக்கப்பட்டிருக்கவில்லை. காசுக்கு சமமானவைகளின் பெறுமதியில் அந்த வைப்புக்கள் அகற்றப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் 2023 ஆம் ஆண்டில் காசு வெளிப்பாய்ச்சலாக காண்பிக்கப்படாதிருந்த வழி இந்த ஆண்டில் காசு உட்பாய்ச்சலாக காண்பிக்கப்படாத வழுவில் ஈடு செய்யப்பட்டுள்ளது.

1.6 நிதி முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

முகாமைத்துவத்தின் கருத்துரை

பரிந்துரை

காசோலை ஒன்றின் செல்லுபடி காலம் 30 நாட்களான அதாவது 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் ரூபா 100,000 பெறுமதியுடைய 03 காசோலைகள் 2025 மார்ச் மாதம் வரை விநியோகிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கருத்து வில்லை

தெரிவிக்கப்பட

காசோலைகள் நிறுத்தி வைக்கப்படாமல் செல்லுபடிக் காலத்தில் விநியோகிக்கப்படல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 25,678,013 பற்றாக்குறையாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் பற்றாக்குறை ரூபா 1,370,102 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 24,307,911 வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது. இந்த வீழ்ச்சிக்கு மீண்டெழும் செலவினங்களைச் செய்வதற்கான அரசாங்கத்தின் மானியப் பெறுவனவுகள் குறைவடைந்தமை பிரதான காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு

முகாமைத்துவத்தின் கருத்துரை

பரிந்துரை

(அ) நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டு 26 வருடங்கள் கடந்திருந்த போதிலும் 1997 இன் 18 ஆம் இலக்க மனித

புதிய

அரசாங்கத்தின்

தேசிய

சபை

கடந்திருந்த போதிலும் 1997 இன் 18 ஆம் இலக்க மனித

தேசிய

கொள்கை

ஸ்தாபிக்கும்

அடிப்படையில்

ஸ்தாபித்து

அடிப்படை

வள அபிவிருத்தி சட்டத்தின் 14(1) ஆம் பிரிவின் பிரகாரம் தேசிய சபை ஸ்தாபிக்கும் அடிப்படை நோக்கமான தேசிய மனித வள அபிவிருத்தி செய்யும் கொள்கை ஒன்றைத் தயாரிக்கும் பணியில் இறுதி விளைவை அடைந்து கொள்வதற்கு 2024 திசெம்பர் 31 ஆந் திகதி வரையிலும் தவறியிருந்தது.

அதன் இணக்கப்பாட்டின் அடிப்படையில் மனித வள அபிவிருத்தி தேசிய கொள்கை தயாரிக்க வேண்டியிருந்ததுடன் தற்போது அதற்காக தேவையான குழுவைத் தயாரிப்பதற்காக அரசு நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருடன் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

நோக்கத்தை நிறைவேற்றுவது தொடர்பில் விசேட கவனம் செலுத்துதல் வேண்டும்.

(ஆ) நிறுவனத்தின் அடிப்படை நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு உதவும் வகையில் மனித வள அபிவிருத்திக்குரிய பல்வேறு துறைகள் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய தரவு வங்கி ஒன்றை பேணிச் செல்லல் சட்டத்தின் 16(2)இ மற்றும் 16(2)ஊ பிரிவுகளின் பிரகாரம் மேற்கொள்ள வேண்டியிருந்த போதிலும் தரவு வங்கி ஒன்றை பேணிச் செல்லல் 2024 திசெம்பர் 31 ஆந் திகதி வரையும் மேற்கொள்ளப்பட்டிருக்க வில்லை.

தரவு வங்கி ஒன்றை ஸ்தாபித்தல், பதவி நிலை உத்தியோகத்தரின் பொறுப்பில் தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தரின் உதவியுடன் மேற்கொள்ள வேண்டிய பணிப் பொறுப்புக்களாக இருந்தமையால் எதிர் காலத்தில் சபையில் மீள் கட்டமைக்கப்படுகின்ற பணிப் பொறுப்புக்களும் அங்கீகாரத்தின் அடிப்படையில் அந்த நடவடிக்கைகளை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டத்தில் காண்பிக்கப்பட்டுள்ள பிரகாரம் தரவு வங்கி ஒன்றை பேணிச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.

(இ) கூட்டங்களை நடாத்தல் தொடர்பாக மற்றும் அந்த கூட்டங்களில் நடவடிக்கை எடுத்தல் தொடர்பான பின்பற்றப்பட வேண்டிய பணி நடைமுறைகளை முறைமைப்படுத்திக்கொள்ளல் தொடர்பாக சட்டத்தின் 10(5) ஆம் பிரிவில் காண்பிக்கப்பட்டிருந்த போதிலும் 20 அங்கத்தவர்களை உடைய தேசிய சபையின் கூட்டங்களை நடாத்துதல் தொடர்பாக முறையான பணி நடைமுறை ஒன்று அங்கீகரிக்கப்படாததுடன் 2024 ஆம் ஆண்டின் போது 04 கூட்டத் தடவைகள் மாத்திரம் நடாத்தப்பட்டிருந்தது.

ஏற்றுக்கொள்கின்றோம். 2024 ஆம் ஆண்டுக்காக 06 கட்டுப்பாட்டுச் சபைக் கூட்டங்களை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததுடன் சனாபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் நடாத்தப்பட்டமையும் புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததன் அடிப்படையில் மேற்கூறப்பட்ட கட்டுப்பாட்டுச் சபைக் கூட்டங்களை நடாத்துவதற்கு முடியாதிருந்தது. 2025 ஆம் ஆண்டின் போது தற்போது கட்டுப்பாட்டுச் சபைக் கூட்டம் நடாத்தப்பட்டதுடன் ஆண்டிற்கு 06

சட்டத்தில் காண்பிக்கப்பட்டுள்ள பணிகளை நிறைவேற்றுவது தொடர்பில் கவனம் செலுத்துதல் வேண்டும்.

கூட்டங்களை
நடத்துவதற்கு
திட்டமிடப்பட்டுள்ளது.

3.2 ஏனைய நிறுவனங்கள் வளங்களைப் பயன்படுத்துதல்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2023 ஆம் ஆண்டின் போது அமைச்சில் இருந்து சபைக்கு வழங்கப்பட்ட மதிப்பீட்டுப் பெறுமதி ரூபா 6,300,000 ஆன மோட்டார் வண்டி 2025 மார்ச் 14 ஆந் திகதி வரையிலும் சபைக்கு கையேற்பதற்கு தவறியிருந்தது.	இந்த கப் வண்டியைக் கையேற்பதற்கு உரிய கோரிக்கை 2025 மார்ச் 11 ஆந் திகதி அரச நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் அந்த கெப் வண்டியை கையேற்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.	கெப் வண்டியை கையேற்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தல் வேண்டும்.

3.3 மனித வள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
தேசிய சபையின் பணிப்பாளர் பதவி 2021 ஏப்ரல் 23 ஆம் திகதியில் இருந்தும், உதவிப் பணிப்பாளர் (ஆராய்ச்சி) பதவி 2020 ஒக்தோபர் 31 ஆந் திகதியில் இருந்தும், உதவிப் பணிப்பாளர் (நிதி) பதவி 2024 பெப்ரவரி 22 ஆந் திகதியில் இருந்தும், உதவிப் பணிப்பாளர் (அபிவிருத்தி) பதவி 2024 செப்டெம்பர் 29 ஆந் திகதியில் இருந்தும் வெற்றிடமாகக் காணப்பட்டதுடன் அந்த பதவிகளின் வேலை மேலுக்கைக்காக அவ்வப்போது பதிற்கடமை அடிப்படையில் உத்தியோகத்தார்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்த வெற்றிடமான பதவிகளுக்காக புதிய உத்தியோகத்தர்களை சேர்ப்பதற்கு 2025 மார்ச் 14 ஆந் திகதி வரை தவறியிருந்தது.	பணிப்பாளர் பதவிக்காக தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தருக்கு அவர் சேவையாற்றிய சேவை நிலையத்தில் அவரை விடுவிக்காமையின் அடிப்படையில் வேலையை பொறுப்பேற்பதற்கு தவறியிருந்தார். உதவிப் பணிப்பாளர் (ஆராய்ச்சி) பதவியின் வெற்றிடத்தை நிரப்புவதற்காக முறையே 2024 ஆகஸ்ட் 05 மற்றும் 2024 ஒக்தோபர் 21 ஆந் திகதிகளில் கடிதம் மூலம் கோரிக்கை விடப்பட்டிருந்தது. அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கணக்காளர் 2024 திசெம்பர் 02 ஆந் திகதி முதல் உதவி பணிப்பாளர் (நிதி) பதவியில் பதிற்கடமை மேற்கொண்டிருந்தார். பிரதமரின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள பிரதமரின் குழுவிற்கு உதவிப் பணிப்பாளர் (நிதி) பதவியின் வெற்றிடத்தை நிரப்புவதற்காக கோரிக்கை விடப்பட்டுள்ளது.	முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி அத்தியாவசிய ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.